

1.பரஞ்சோதி முனிவர் இயற்றாத நூல் எது?

அ)திருவிளையாடற் போற்றிக்

கலிவெண்பா

ஆ)மதுஐரப் பதிற்றுப்ப த்தந்தாதி

இ)திருவிளையாடற்புராணம்

ஈ)சிவபோத சாரம்

விடை : ஈ)சிவபோத சாரம்

2.இவற்றில் திருவிளையாடற்புராணத்தில்

அமைந்துள்ள காண்டம் எது?

அ)மதுரைக் காண்டம்

ஆ)கூடற் காண்டம்

இ)திருவாலவாய்க் காண்டம்

ஈ)இவை அனைத்தும்

விடை : ஈ)இவை அனைத்தும்

3.திருவிளையாடற் புராணம் நூலுக்கு

உரையெழுதியவர்?

அ)மறைமலையடிகள்

ஆ)ந.மு.வேங்கடசாமி

இ)எஸ்.வையாபுரியப்பிள்ளை

ஈ)கா.நமச்சிவாய முதலியார்

விடை : ஆ)ந.மு.வேங்கடசாமி

4.தருமிக்கு கொங்குதேர் வாழ்க்கை எனத்

தொடங்கும் பாடலை வழங்கிய இறைவன்

யார்?

அ)முருகப்பெருமான்

ஆ)தியாகராசர்

இ)சொக்கநாதர்

ஈ)அரிநாதர்

விடை : இ)சொக்கநாதர்

5.இந்திரன்போல் உடல் முழுவதும்

கண்களை உடையவராயினும் உமது பாடல்

குற்றமுடையதே என கூறியவர்

அ)சிவபெருமான்

ஆ)தருமி

இ)நக்கீரன்

ஈ)சண்பகப் பாண்டியன்

விடை : இ)நக்கீரன்

6.திருவிளையாடற் புராணம் கூறும்

கற்றைவார் சடையான் யார்?

அ)இந்திரன்

ஆ)கண்பகப் பாண்டியன்

இ)தருமி

ஈ)சிவபெருமான்

விடை : ஈ)சிவபெருமான்

7.இவற்றில் அந்தகக் கவி வீரராகவர்

எழுதிய நூல் எது?

அ)திருக்கழுக்குன்றப் புராணம்

ஆ)சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்

இ)சந்திரவாணன் கோவை

ஈ)இவை அனைத்தும்

விடை : ஈ)இவை அனைத்தும்

8.பெரிய புராணத்தை அருளியவர்

அ)திருமூலர்

ஆ)சேக்கிழார்

இ)திருநாவுக்கரசர்

ஈ)மாணிக்கவாசகர்

விடை : ஆ)சேக்கிழார்

9.பெரியபுராணம் இவரைப் பற்றி கூறுகிறது

அ)தளியடியார் அறுபத்துமூவர்

ஆ)தொகையடியார் ஒன்பதின்மர்

இ)மொத்தம் எழுபத்திருவர் சிவனடியார்

ஈ)இவை அனைத்தும்

விடை : ஈ)இவை அனைத்தும்

10.இவற்றில் பெரியபுராணம் பற்றிய

தவறான கூற்று எது?

அ)சேக்கிழார் இட்டபெயர் திருத்தொண்டர்

புராணம்

ஆ)தில்லை நடராசப் பெருமான் உலக

மெல்லாம் என அடியெடுத்து கொடுத்தார்

இ)பாடல்கள் அனைத்தும் தெய்வ

மணம்கமழும் தன்மையுடையன

ஈ)சிவன் திருமால்,முருகன் ஒருங்கே
காட்டும் காவியம்
விடை : ஈ)சிவன் திருமால்,முருகன்
ஒருங்கே காட்டும் காவியம்

11.'பக்திச் சுவைநனி சொட்டச் சொட்டப்

பாடிய கவி வலவ என பாராட்டியவர்

அ)திரு.வி.கலியாணசுந்தரனார்
ஆ)மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
இ)தி.வை.சதாசிவ் பண்டாரத்தார்
ஈ)ஞா தேவநேயப் பாவாணர்
விடை : ஆ)மகாவித்துவான்
மீனாட்சிசுந்தரனார்

12.இவற்றில் சேக்கிழாரின் இயற்பெயர் எது,

அ)உத்தமச் சோழப் பல்லவர்
ஆ)தெய்வச் சேக்கிழார்
இ)தொண்டர்சீர் பரவுவார்
ஈ)அருண்மொழித்தேவர்
விடை : ஈ)அருண்மொழித்தேவர்

13.இவற்றில் பொருத்தமான இணை எது?

அ)சேக்கிழார் - குன்றத்தூர்
ஆ)பெரியபுராணம் - முதல் நூல்
இ)சேக்கிழார் - அநபாய சோழன்
ஈ)பெரியபுராணம் - 5 சருக்கங்கள்
விடை : அ)சேக்கிழார் - குன்றத்தூர்

14.தண்ணீர்ப் பந்தலில் தம்பெயர் இருக்கக் கண்டு வியந்தவர் யாரென் பெரியபுராணம் கூறுகிறது?

அ)அப்பூதியடிகள்
ஆ)வாக்கீசர்
இ)சம்பந்தர்
ஈ)சுந்தரர்
விடை : ஆ)வாக்கீசர்

15.திருநாவுக்கரசா சைவ சமயத்தை ஏற்க காரணமான நோய் எதுவென பெரியபுராணம் கூறுகியது?

அ)அப்பூதியடிகள்
ஆ)வாக்கீசர்
இ)சம்பந்தர்
ஈ)சுந்தர்
விடை : ஆ)வாக்கீசர்

16.பாவிசைப் பதிகம் பாடிப் பணிவிடம் பாற்றுவித்தார் என்பதில் பணிவிடம் என்பதன் பொருள்

அ)பிணம்
ஆ)பதிகம்
இ)பாம்பின் நஞ்சு
ஈ)திருநீறு
விடை : இ)பாம்பின் நஞ்சு

17.தேவாரம் பற்றிய சரியானக் கூற்று எது

அ)சைவத் திருமுறைகளில் எழு
ஆ)மூவர் தேவாரம்
இ)தெய்வத்தன்மையை உடைய
இசைப்பாடல்கள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

18.இவற்றில் திருநாவுக்கரசரின் இயற்பெயர்

அ)மருணீக்கியார்
ஆ)தருமசேனர்
இ)அப்பர்
ஈ)வாக்கீர்
விடை : அ)மருணீக்கியார்

19.திருநாவுக்கரசர் பற்றிய தவறான கூற்று

அ)திருவாரூரில் பறந்தவர்
ஆ)தண்டவேந்தர் என்
அழைக்கப்பட்டவர்
இ)முதல் ஆழ்வார்
ஈ)இவர்தம் பாடல்கள் தேவாரம்
விடை : இ)முதல் ஆழ்வார்

20.இவற்றில் திருநாவுக்கரசர் கூறியது

அ)நாமார்க்கும் குடியெல்லாம்

ஆ)நமனை அஞ்சோம்
இ)நரகத்தில் இடர்பட்டோம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

**21.இறைவனின் திருத்தூதர் நபிகள்
நாயகத்தின் சீரிய வரலாற்றினை
எடுத்தியம்பும் நூல்**

அ)தீன்குறள்
ஆ)திருமணிமாலை
இ)சீறாப்புராணம்
ஈ)திருவருள் மாலை
விடை : இ)சீறாப்புராணம்

22.சீறாப்புராணத்தில் சீறா என்பது

அ)வாழ்க்கை
ஆ)வரவாறு
இ)காண்டம்
ஈ)பாடல்
விடை : அ)வாழ்க்கை

**23.இவற்றில் சீறாப்புராணத்தின் காண்டம்
எது?**

அ)விலாதத்துக் காண்டம்
ஆ)நுபுவத்துக் காண்டம்
இ)ஹிஜ்ரத்துக் காண்டம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

24.சீறாப்புராணத்தை இயற்றியவர்

அ)ஆறுமுக நாவலார்
ஆ)உமறுப்புலவர்
இ)சேகணாப் புலவர்
ஈ)சவ்வாதுப்புலவர்
விடை : ஆ)உமறுப்புலவர்

**25.உமறுப்புலவர் பற்றிய தவறான கூற்று
எது?**

அ)எட்டயபுரம் கடிகை முத்துப்புலவரின்
மாணவர்

ஆ)வள்ளல் சீதக்காதி வேண்டுகோளின்படி
எழுதினார்

இ)அப்துல்காதிர் வள்ளல் உதவியால்
சீறாப்புராணம் நிறைவுற்றது

ஈ)முதுமொழிமாலை என்ற நூலையும்
எழுதியள்ளார்

விடை : இ)அப்துல்காதிர் வள்ளல்
உதவியால் சீறாப்புராணம் நிறைவுற்றது

**26.நீ இன்றுமுதல் உயிர்வதை செய்வதனை
விடுத்து என் யார் கூறுவதாக சீறாப்
புராணம் கூறுகிறது**

அ)வேந்தன்
ஆ)படைத்தளபதி
இ)இறைதூதர்
ஈ)படைவீரன்
விடை : இ)இறைதூதர்

**27.குலசேகர ஆழ்வார் பற்றிய சரியான
கூற்று எது?**

அ)திருவஞ்சைக்களத்தில பிறந்தவர்
ஆ)குலசேகரப் பெருமாள் என
அழைக்கப் பட்டார்
இ)பெருமாள் திருமொழி,முகுந்தமாலை
நூல்களை இயற்றினார்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

**28.நாலாயிரத்திவ்ய பிரபந்தம் பற்றிய
தவறான கூற்று எது?**

அ)திருமால் முழு முதற்கடவுள்
ஆ)பன்னிரு ஆழ்வார்கள் பாடியது
இ)சைவ சமயத்தின் முதன்மை நூல்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை : இ)சைவ சமயத்தின் முதன்மை
நூல்

**29.சேக்கிழார் எந்த மன்னன் மனதை மாற்ற
பெரியபுராணம் இயற்றியதாக
கூறப்படுகிறது?**

அ)முதலாம் மகேந்திரவர்மன்

ஆ)அருண்மொழித்தேவன்

இ)அநபாய சோழன்

ஈ)குலோத்துங்க சோழன்

விடை : இ)அநபாய சோழன்

30.இவர் பாடிய சைவ அடியார்களைப் பற்றிப் பாடிய விரிவான வரலாறு நூலே பெரியபுராணம்

அ)சுந்தரர்

ஆ)நம்பியாண்டார் நம்பி

இ)தீருநாவுக்கரசர்

ஈ)அ மற்றும் ஆ

விடை : ஈ)அ மற்றும் ஆ

31.இந்த நூலை தழுவி பெரியபுராணம் இயற்றப்பட்டது

அ)தீத்தொண்டர் தொகை

ஆ)திருத்தொண்டர் திருவந்தாதி

இ)திருவாசகம்

ஈ)அ மற்றும் ஆ

விடை : ஈ)அ மற்றும் ஆ

32.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?

அ)திருத்தொண்டத் தொகை- சுந்தரர்

ஆ)மஜஹம்'அமதண்டர் திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பிகள்

இ)திருத்தொண்டர் புராணம் - சேக்கிழார்

ஈ)திருக்குறிப்புத் தொண்டர் - நின்றசீர் நெடுமாறனார்

விடை : ஈ)திருக்குறிப்புத் தொண்டர் - நின்றசீர் நெடுமாறனார்

33.நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் நூலை தொகுத்தளித்தவர்?

அ)நம்மாழ்வார்

ஆ)இராமானுசர்

இ)நாதமுனிகள்

ஈ)பெயிழ்வார்

விடை : இ)நாதமுனிகள்

34.நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் பற்றிய சரியான கூற்று எது?

அ)ஆழ்வார்கள் பாடிய பாடல்கள்

ஆ)வைணவ சமயத்தின் வழிபாட்டு

நூலகா இராமானுசர் மாற்றினார்

இ)பன்னிரு ஆழ்வார்கள் பாடிய பாடல்

ஈ)இவை அனைத்தும்

விடை : ஈ)இவை அனைத்தும்

35.திருவிளையாடற்புராணம் மக்களிடம் செல்வாக்கு பெற காரணம்

அ)நூலின் இனிமை

ஆ)நூலின் எளிமை

இ)நூலின் பக்திச்சுவை

ஈ)இவை அனைத்தும்

விடை : ஈ)இவை அனைத்தும்

36.தமிழ் மாலைகளில் ஒரு வாடாத கற்பகமாலை காணப்படுகிறது.அதுவே தேம்பாவணி என்னும் பெரும் காப்பியமாலை என கூறியவர்

அ)முடியரசன்

ஆ)கவிமணி தேசிக விநாயகம்

இ)புலவர் குழந்தை

ஈ)சுத்தானந்த பாரதியார்

விடை : ஈ)சுத்தானந்த பாரதியார்

37.சிந்தாமணிக்க இணையான காப்பியம் என தேம்பாவணியை புகழ்ந்தவர் யார்?

அ)வைத்தியநாத தேசிகர்

ஆ)பாப்புலையர்

இ)பூரணலிங்கம் பிள்ளை

ஈ)குணவீர பண்டிதர்

விடை : இ)பூரணலிங்கம் பிள்ளை

38.இவற்றில் வீராமாமுனிவர் பற்றிய சரியான கூற்று எது?

அ)இயற்பெயர் கான்ஸ்டான்டியஸ் ஜோசப் பெஸ்கி

ஆ)வேறுபெயர் தைரியநாதர்
இ)மதுரைத் தமிழ் சங்கம் வீரமாமுனிவர்
பட்டத்தை அளித்தது
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

39.சீறாப்புராணத்தின் பா வகை

அ)விருத்தப்பா
ஆ)கலிப்பா
இ)வஞ்சிப்பா
ஈ)ஆசிரியர் விருத்தம்
விடை : அ)விருத்தப்பா

40.சீறாப்புராணத்தின் காப்பிய நாயகன் யார்?

அ)உமறுப்புலவர்
ஆ)சீதக்காதி
இ)அகமது மரைக்காயர்
ஈ)நபிகள் நாயகம்
விடை : ஈ)நபிகள் நாயகம்

41.சீறாப்புராணம் பற்றிய சரியான கூற்று எது?

அ)முன்றாம் காண்டம் நுபுல்வத்துக் காண்டம்
ஆ)அகமது மரைக்காயர் மீதியை நிறைவு செய்தார்
இ)இணைப்பு சின்னச் சீற என்றழைக்கப்படுகிறது
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

42.சீறாப்புராணத்தின் முக்கிய நிகழ்வு

அ)நபிப்பட்டம் பெற்றது
ஆ)நபி மெக்கா விட்டு மெதினா வந்தது
இ)தீன் நெறி வளர்த்தது
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

43.குற்றாலநாதர் யார்?

அ)சிவன்
ஆ)திருமால்
இ)முருகன்
ஈ)இந்திரன்
விடை : அ)சிவன்

44.இவற்றில் பொருத்தமற்ற கூற்று எது?

அ)குற்றாலக் குறவங்கியின் முழுப்பெயர் திருக்குற்றாலக் குறுவஞ்சி
ஆ)இதன் ஆசிரியர் திரிட ராசப்பக் கவிராயர்
இ)குறவஞ்சி ஓசைமிக்க பாடல்களை கொண்டது
ஈ)குறவஞ்சி உலா என்னும் இலக்கிய வகையை சார்ந்தது
விடை : ஈ)குறவஞ்சி உலா என்னும் இலக்கிய வகையை சார்ந்தது

45.திருக்குற்றால குறவஞ்சியில் வான்வழியே நினைத்த இடத்துக்குச் செல்பவர்களாக சித்தரிக்கப்பட்டவர்கள்

அ)வான் கவிகள்
ஆ)தேவர்கள்
இ)கமனசித்தர்
ஈ)வானரங்கள்
விடை : இ)கமனசித்தர்

46.நான்மணிமாலை என்பது

அ)தொன்னூற்றாறு சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று
ஆ)நால்வகையான மணிகள் போன்றது
இ)நால்வகையான பாடல்களால் ஆனது
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

47.திருவாரூர் நான்மணிமாலை யார்மீது பாடப்பட்டுள்ளது?

அ)வரதராஜ பெருமான்
ஆ)சிவபெருமான்

இ)தியாகராசப் பெருமான்

ஈ)முருகபெருமான்

விடை : இ)தியாகராசப் பெருமான்

**48.திருச்செந்திற்கலம்பகம் என்னும் நூலை
இயற்றியவர்**

அ)மயிலேறும் பெருமாள்

ஆ)சுவாமிநாத தேசிகர்

இ)திரிக்டராசப்ப கவிராயர்

ஈ)அம்பலவாண தேசிகமூர்த்தி

விடை : ஆ)சுவாமிநாத தேசிகர்

**49.கலம்பகம் என்பதில் பகம் என்பது
குறிப்பிடுவது?**

அ)நான்கு

ஆ)ஐந்து

இ)ஆறு

ஈ)ஏழு

விடை : இ)ஆறு

50.அம்மாணை என்பது

அ)96 இலக்கியங்களில் ஒன்று

ஆ)ஒருவகை காய் விளையாட்டு

இ)பாடல்களில் ஒருவகை

ஈ)ஒரு இலக்கண முறை

விடை : ஆ)ஒருவகை காய்

விளையாட்டு

**51.திருச்செந்திற்கலம்பகத்தில்
பாடப்பட்டுள்ள நான்முகன் பற்றிய தவறான
கருத்து**

அ)மறைகளை படைத்தவன்

ஆ)மறையை அறிந்தவன்

இ)பிரணவப் பொரளைப் பற்றி

தெரிந்தவன்

ஈ)இவற்றில் எதுமில்லை

விடை : இ)பிரணவப் பொரளைப் பற்றி

தெரிந்தவன்

**52.நான்முகனை சிறையில் அடைத்தவர்
யார்?**

அ)சிவபெருமான்

ஆ)திருமால்

இ)முருகபெருமான்

ஈ)தியாகராசர்

விடை : இ)முருகபெருமான்

**53.முக்கூடற்பள்ளு என்ற நூலின் ஆசிரியர்
யார்?**

அ)என்னாயினாப் புலவர்

ஆ)குமரகுருபரர்

இ)களாமேகப்புலவர்

ஈ)ஆசிரியர் யாரெனத் தெரியவில்லை

விடை : ஈ)ஆசிரியர் யாரெனத்

தெரியவில்லை

**54.முக்கூடற்பள்ளு கூறும் மதோன்மத்தர்
யார்?**

அ)கருமார்

ஆ)கொல்லர்

இ)தட்டார்

ஈ)சிவபெருமான்

விடை : ஈ)சிவபெருமான்

**55.திருநெல்வேலி முக்கூடலில் கூடாத
ஆறு எது?**

அ)வைகை ஆறு

ஆ)தன்பொருறை ஆறு

இ)சிறீறாறு

ஈ)கோதண்டராம ஆறு

விடை : அ)வைகை ஆறு

**56.முக்கூடற்பள்ளுவில் பாடப்படுகின்ற
மருதீசர் வீற்றிருக்கும் ஊர் எது?**

அ)சீலமங்கை

ஆ)ஆசூர்

இ)மருதூர்

ஈ)வடகரை

விடை : இ)மருதூர்

57.முக்கூடற்பள்ளு மூலம் தெரியவருவது

- அ)அக்கால பள்ளர் மக்களின் உழவுத்தொழில்
ஆ)அக்கால பள்ளர் சமுதாயம்
இ)சங்கக்கால மருத நிலவளம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

58.ஒன்பது மணிகளில் சேராதது எது?

- அ)பொன்
ஆ)மாணிக்கம்
இ)வைடூரியம் பவளம்
ஈ)இவை அனைத்தும்
விடை : அ)பொன்

59.முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் என்ற நூலை எழுதியவர்?

- அ)வில்லிபுத்தூரார்
ஆ)குமரகுருபரர்
இ)பசுவய்யா
ஈ)எச்.ஏ.கிருஷ்ண பிள்ளை
விடை : ஆ)குமரகுருபரர்

60.எது குமரகுருபரர் இயற்றிய நூல் இல்லை?

- அ)கந்தர் கலிவெண்பா
ஆ)மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்
இ)மதுரைக் கலம்பகம்
ஈ)காவடிச்சிந்து
விடை : ஈ)காவடிச்சிந்து

61.இவற்றில் குமரகுருபரர் இயற்றிய நூல் எது?

- அ)சகலகலாவல்லி மாலை
ஆ)திருவாரூர் மும்மணிக்கோவை
இ)நீதிநெறி விளக்கம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

62.பிள்ளைத்தமிழ் பற்றிய தவறான கூற்று எது?

- அ)தொன்னூற்றாறு சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று
ஆ)இறைவனை குழந்தையாக கருதி பாடப்பெற்றது
இ)ஆண்பாற் பிள்ளைத்தமிழ் மட்டுமே உண்டு
ஈ)நல்லாரை பாட்டுடைத் தலைவராக கொண்டது
விடை : இ)ஆண்பாற் பிள்ளைத்தமிழ் மட்டுமே உண்டு

63.முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழில் எங்கு எழுந்தரளியிருக்கும் முருகப் பெருமான் மீது பாடப்பட்டது?

- அ)திருவானைக்காவல்
ஆ)திருச்செந்தூர்
இ)புள்ளிருக்குவேளூர்
ஈ)திருபெரும்புள்ளம்
விடை : இ)புள்ளிருக்குவேளூர்

64.உழவுத்தொழில் செய்து வாழும் பாமர மக்களாகிய பள்ளர்களின் வாழ்க்கையை சித்தரித்து கூறும் நூல்

- அ)உலா
ஆ)கலம்பகம்
இ)பள்ளு
ஈ)பரணி
விடை : இ)பள்ளு

65.இவற்றில் பொருந்தமான இணை எது?

- அ)குமரகுருபரர் - திருவைகுண்டம்
ஆ)செயங்கொண்டார் - தீபங்குடி
இ)சுந்தரர் - திருநாவலூர்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

66.முத்தொள்ளாயிரத்தில் இந்த வேந்தனை பற்றிய பாடல் இடம்பெறவில்லை

அ)சேரன்

ஆ)சோழன்

இ)பாண்டியன்

ஈ)பல்லவன்

விடை : ஈ)பல்லவன்

67.முத்தொள்ளாயிரத்தில் பெரும்புகுதி இந்த நூலின் வாயிலாக கிடைத்தது

அ)முக்தற்பள்ளு

ஆ)விக்கிரம சோழன் உலா

இ)புறத்திரட்டு

ஈ)நந்திக்கலம்பகம்

விடை : இ)புறத்திரட்டு

68.முத்தொள்ளாயிரம் பற்றிய இதில்தவறான கூற்று

அ)முவேந்தர்கள் பற்றிய பாடல்கள்

கொண்டது

ஆ)ஆசிரியர் புகழேந்திப்புலவர்

இ)சிறந்த இலக்கிய நயமும்

கற்பனைவளமும்

ஈ)ஆட்சிச் சிறப்பு படைச்சிறப்பு கொடை

பற்றியுள்ளது

விடை : ஆ)ஆசிரியர் புகழேந்திப்புலவர்

69.நெருங்கி அமைந்த இலைபோன்ற வடிவிலான வேலை உடையவர் யாரென் முத்தொள்ளாயிரம் கூறுகிறது

அ)சேரன்

ஆ)சோழன்

இ)பாண்டியன்

ஈ)அனைவரும்

விடை : இ)பாண்டியன்

70.சோழ மன்னன் எதனை காக்க தன் தசையை அளித்தான் என முத்தொள்ளாயிரம் கூறுகிறது?

அ)பசு

ஆ)புறா

இ)மயில்

ஈ)காகம்

விடை : ஆ)புறா

71.சோழ மன்னனின் அடையாள சின்னம்

அ)வில்

ஆ)புலி

இ)மீன்

ஈ)பசு

விடை : ஆ)புலி

72.ஆயிரக்கணக்கான.....போரில்

கொன்ற வீரனை புகழ்ந்து பாடும்

இலக்கியத்திற்கு பரணி என்பது பெயர்

அ)குதிரை

ஆ)சிங்கம்

இ)யானை

ஈ)புலி

விடை : ஈ)புலி

73.இதில் கலிங்கத்துப்பரணி பற்றிய தவறான கூற்று எது?

அ)தொன்னூற்றாறு வகை

சிறநிலக்கியங்களுள் ஒன்று

ஆ)கலிங்க நாட்டின் வெள்ளியை

கூறுகிறது

இ)ஐநூற்றுத்

தொன்னூற்றொன்பதுதாழிகைகள் உள்ளன.

ஈ)பரணி இலக்கியத்தில் முதல் நூல்

விடை : ஆ)கலிங்க நாட்டின் வெள்ளியை

கூறுகிறது

74.கலிங்கத்துப்பரணியை தென் தமிழ்த்

தெய்வப்பரணி என புகழ்ந்தவர்

அ)கம்பர்

ஆ)புகழேந்திப் புலவர்

இ)ஒட்டகத்தர்

ஈ)குமரகுருபரர்

விடை : இ)ஒட்டகத்தர்

75.எனக்குமிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப் பரணியே என்றவர்

- அ)மு.கருணாநிதி
- ஆ)அறிஞர் அண்ணா
- இ)இராஜரிஜி
- ஈ)பாரதிதாசன்

விடை : ஆ)அறிஞர் அண்ணா

76.கலிங்கத்துப் பரணியை இயற்றியவர்?

- அ)வேதாந்த தேசிகர்
- ஆ)செயங்கொண்டார்
- இ)புகழேந்திப்புலவர்
- ஈ)பெருந்தேவனார்

விடை : ஆ)செயங்கொண்டார்

77.செயங்கொண்டார் இயற்றாத நூல் எது?

- அ)கலிங்கத்துப்பரணி
- ஆ)இசையாயிரம்
- இ)உலாமடல்
- ஈ)பன்னிரு பாட்டியல்

விடை : ஈ)பன்னிரு பாட்டியல்

78.பரணிக்கோர் செயங்கொண்டார் என பாரட்டியவர்

- அ)ஒட்டகத்தர்
- ஆ)பலபட்டடை சொக்கநாதப் புலவர்
- இ)பதஞ்சலிமுனிவர்
- ஈ)கம்பர்

விடை : ஆ)பலபட்டடை சொக்கநாதப் புலவர்

79.மதுரையில் கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மேல் காதல் கொண்ட பெண்ணொருத்தி தன் காதலை கூறிவருமாறு எதனை தூதுவிட்டாள்?

- அ)புறா
- ஆ)மயில்
- இ)தமிழ்மொழியை
- ஈ)தன் உள்ளத்தை

விடை : இ)தமிழ்மொழியை

80.தமிழ்விடு தூது பற்றிய தவறான கூற்று எது?

- அ)தொன்னூற்றாறு வகைச் சிறுநிலக்கியங்களுள் ஒன்று
- ஆ)கலிவெண்பாவில் பாடுவது
- இ)இதன் ஆசிரியர் தேரையர்
- ஈ)தூது அனுப்புவதாகப் பாடுவது தூது இலக்கியம்

விடை : இ)இதன் ஆசிரியர் தேரையர்

81.இவற்றில் எந்த பாவகையை வயலின் வரப்பாக தமிழ்விடு தூது கூறுகிறது?

- அ)ஆசிரியப்பா
- ஆ)கலிப்பா
- இ)வஞ்சிப்பா
- ஈ)இவை அனைத்தும்

விடை : ஈ)இவை அனைத்தும்

82.தமிழ்விடும் தூது பற்றிய தவறான கூற்று எது?

- அ)குட்டுவதற்கு அதிவீரராம பாண்டியன்
- ஆ)கண்ணை குருடாக்க கம்பன்
- இ)செவியை அறுக்க வில்லிபுத்தூரான்
- ஈ)தலையை வெட்ட ஒட்டகத்தன்

விடை : ஆ)கண்ணை குருடாக்க கம்பன்

83.பயிர்களின் இடையே வளரும் களை எதுவென தமிழ்விடு தூது உரைக்கிறது?

- அ)கள்வர்கள்
- ஆ)கொலைத்தொழில் செய்வோர்
- இ)போலிப்புலவர்கள்
- ஈ)வஞ்சக மனிதர்கள்

விடை : இ)போலிப்புலவர்கள்

84.கலிங்கத்து பரணியில் எதன் வாய் வெந்து உலர்ந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது?

- அ)செந்நாய்

ஆ)மான்
இ)குதிரை
ஈ)யானை
விடை : ஆ)மான்

85.நந்திக்கலம்பகம் பாட்டுடைத்தலைவன் யார்?

அ)முதலாம் நந்திவர்மன்
ஆ)இரண்டாம் நந்திவர்மன்
இ)மூன்றாம் நந்திவர்மன்
ஈ)முதலாம் மகேந்திரவர்மன்
விடை : இ)மூன்றாம் நந்திவர்மன்

86.நந்தி கலம்பகம் பற்றிய தவறான கூற்று எது?

அ)கலம்பக நூலில் முதல் நூல்
ஆ)சிற்றிலக்கியங்களுள் ஒன்று
இ)கலந்து இயற்றப்பெறும் நூல் கலம்பகம்
ஈ)காலம் இரண்டாம் நூற்றாண்டு
விடை : ஈ)காலம் இரண்டாம் நூற்றாண்டு

87.சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தை கூறும் நூல்?

அ)பன்னிரு பாட்டியல்
ஆ)வச்சணந்தி மாலை
இ)அலங்கார பஞ்சாகம்
ஈ)அ மற்றம் ஆ
விடை : ஈ)அ மற்றம் ஆ

88.இவற்றில் சிற்றிலக்கியங்கள் பற்றிய சரியான கூற்று எது?

அ)வடமொழியல் சிற்றிலக்கியங்கள் பிரபந்தங்கள் எனப்படும்
ஆ)நாயக்கர் காலம் சிற்றிலக்கிய காலம்
இ)சிற்றிலக்கியங்கள் தொன்னூற்றியாறு
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

89.முத்தொள்ளாயிரம் பற்றிய சரியான கூற்று எது?

அ)வனப்பு வகையை சேர்ந்தது
ஆ)முவேந்தர்களின் பெயரை குறிப்பிடாமல் பொதுவாக குறிப்பிடுகிறது
இ)ஆசிரியர் பெயர் தெரியவில்லை
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

90.இவற்றில் பொருத்தமான இணை எது?

அ)அழகர் கிள்ளைவிடு தூது - பல பட்டடைச் சொக்கநாத பிள்ளை
ஆ)முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்-குமரகுருபரர்
இ)பெத்தலோகம் குறுவஞ்சி - தஞ்சை வேதநாயக சாத்தியார்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

91.அழகிய சொக்கநாதர் பிறந்த ஊர்

அ)வாசுதேவ நல்லூர்
ஆ)தச்சநல்லூர்
இ)குடந்தை
ஈ)அருப்புக்கோட்டை
விடை : ஆ)தச்சநல்லூர்

92.இவர் இருபொருள் அமைய நகைச் சுவையுடன் பாடுவதில் வல்லவர்

அ)எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை
ஆ)குலசேகர ஆழ்வார்
இ)காளமேகப்புலவர்
ஈ)அழகிய சொக்கநாதர்
விடை : இ)காளமேகப்புலவர்

93.பாஞ்சாலி சபதம் எதை தழுவி பாரதியார் எழுதினார்?

அ)வில்லிபாரதம்
ஆ)வால்மீகியின் இராமாயணம்
இ)வியாசரின் பாரதம்
ஈ)சிலப்பதிகாரம்
விடை : இ)வியாசரின் பாரதம்

94.இதில் பாஞ்சாலி சபதம் பற்றிய தவறான கூற்று எது?

- அ)பாரதியின் பெண்ணுரிமை காப்பியம்
ஆ)இரு பாகங்களை கொண்டது
இ)இராமாயணக் கதையை உள்ளடக்கியது
ஈ)இது ஒரு குருங்காப்பியம்
விடை : இ)இராமாயணக் கதையை உள்ளடக்கியது

95.பாண்டவர் நாடு அழியும்

பாவச்செயலுக்குத் தானும் துணைபுரிய நேர்ந்ததை எண்ணிவரந்தியவர் யாரென பாஞ்சாலி சபதம் கூறுகிறது?

- அ)கிருஷ்ணன்
ஆ)துரியோதனன்
இ)விதுரன்
ஈ)திருதராட்டிரன்
விடை : இ)விதுரன்

96.பாண்டுவின் மக்கள் ஆட்சி செய்யும் மாநகர் எதுவென பாஞ்சாலி சபதம் கூறுகிறது

- அ)அயோத்தி மாநகர்
ஆ)குருசேத்திரம் மாநகர்
இ)இந்திர மாநகர்
ஈ)அஸ்தினாபுரம் மாநகர்
விடை : இ)இந்திர மாநகர்

97.பாஞ்சாலி சபதம் இந்த பாவகையை சார்ந்தது

- அ)கலிப்பா
ஆ)வஞ்சிப்பா
இ)விருத்தப்பா
ஈ)இவை அமைத்தும்
விடை : இ)விருத்தப்பா

98.பாஞ்சாலி சபதம் எத்தனை சரக்கங்கள் உள்ளது?

- அ)மூன்று
ஆ)நான்கு

இ)ஐந்து

ஈ)ஆறு

விடை : இ)ஐந்து

99.பாஞ்சாலி சபதம் பற்றிய சரியான கூற்று எது?

- அ)சபதச் சுருக்கத்துடன் முடிவடைகிறது
ஆ)பாரதநாட்டைப் பாஞ்சாலியாக உருவப்படுத்தப்பட்டுள்ளது
இ)பாஞ்சாலி சபதம் சிறுகாப்பியம் ஆகும்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

100.பாஞ்சாலி சபதத்தில் பாரத்தாயின் துன்பத்தையும் வீரப்போரட்டத்தையும் உருவகமாகக் கண்டார் பாரதியார் என பாராட்டியவர்

- அ)கண்ணதாசன்
ஆ)பாரதிதாசன்
இ)மு.வரதராசன்
ஈ)முடியரசன்
விடை : இ)மு.வரதராசன்

101.காளமெகப் புலவர் பற்றிய பொருத்தமற்ற கூற்று எது?

- அ)திருவரங்கக் கோவில் மடைப்பள்ளியல் பணிபுரிந்தார்
ஆ)வைணவ சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறினார்
இ)தஞ்சை ஓரத்தநாட்டில் பிறந்தார்
ஈ)கார்மேகம் போல் கவிதை பொழியும் ஆற்றல் பெற்றவர்
விடை : இ)தஞ்சை ஓரத்தநாட்டில் பிறந்தார்